

உடனடி வெளியீட்டுக்காக

கோவிட்-19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிராக மேயர் வழங்குகின்ற இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் பணிப்படையை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அறிவித்திருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 20, 2020) – இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது அதன் நான்காவது சிறப்பு பணிப்படையை அறிவித்திருக்கிறது; இது ப்ராம்ப்ட்டன் சமுதாயங்களுக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஆதரவளிக்க அமைக்கப்பட்டிருக்கிறது: கோவிட்-19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிராக மேயர் வழங்குகின்ற இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் பணிப்படை.

இந்தக் கடினமான சமயத்தில் ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆதார வளங்களை அவர்கள் எளிதில் அடைவதை ஒருங்கிணைப்பு செய்வதற்காக, வார்டுகள் 9 மற்றும் 10 க்கான நகர கவுன்சிலராகிய ஹர்கிரத் சிங், மற்றும் வார்டுகள் 7 மற்றும் 8 க்கான நகர கவுன்சிலராகிய சார்மேயன் வில்லியம்ஸ் ஆகியோர் கூட்டாக தலைமை ஏற்ற இந்த சிறப்பு அணியானது உதவும்.

இந்த குழுவானது கோவிட் -19 (COVID-19) தொற்றுப்பரவலை எதிர்த்து, திறம்பட சமாளிப்பதிலும் இந்த கடினமான சமயத்தில் ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆதார வளங்களை அவர்கள் எளிதில் அடைவதை ஒருங்கிணைப்பு செய்வதிலும் ப்ராம்ப்ட்டன் நகர அவசர கால இயக்க செயல்பாடுகளுக்கான மையம் (City of Brampton Emergency Operations Centre) மற்றும் நகராட்சி அலுவலர்களுடன் நெருக்கமாக இருந்து பணியாற்றும்.

இந்த பணிப்படையின் வேலைகள்:

1. நகரின் நூலகங்கள் மற்றும் கேளிக்கை மையங்கள் மூடப்படுவதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புக்களுக்கு ஆதரவளித்தல்
2. குழந்தை நலப் பராமரிப்புக்கான ஆதரவுகள் மற்றும் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கான தங்குமிடம் ஆகியவற்றுக்காக ரீஜன் ஆஃப் பீல் (Region of Peel) உடன் ஒருங்கிணைப்பு செய்தல்
3. ப்ராம்ப்ட்டன் நகரில் இருக்கின்ற மன நல நிறுவன அமைப்புகள் பற்றிய தகவல்களை சேகரித்து இளைஞர்களுடன் ஒருங்கிணைப்பு செய்தல்
4. நமது இளைஞர்களுக்கு துணைநிற்கும் விதமாக தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்போர் ஈடுபடுவதற்கு, கூடுதல் வாய்ப்புக்கள் ஏற்படுத்தல்

நகர் மன்றம் மூடப்பட்டிருக்கும் வேளையில், குடியிருப்புவாசிகளுக்கும் பணியாற்றுவோருக்கும் உதவுவதற்காக, நமது உள்ளூர் பொருளாதாரத்துக்கும் நகரிலிருக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவளிப்பதற்காக 24 மணி நேரமும் தொடர்ச்சியாக நாங்கள் பணியாற்றுகிறோம்.

அடுத்த தலைமுறையாக வரவிருக்கும் நமது இப்போதைய இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதே, நகரின் எதிர்காலத்திற்கு நமது மாமன்றம் இப்போதே தயார் செய்து கொள்ள முடிகின்ற முக்கியமான வழியாகும்.

இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோவிட்- 19 (COVID-19) தொற்றுப் பரவலுக்கு எதிராக நமது மேயர் வழங்கிய பொருளாதார ஆதரவு, சமூக ஆதரவு மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஆதரவு ஆகியவற்றுக்கான மூன்று பணிப்படைகளைத் தொடர்ந்து இன்றைய நான்காவது பணிப்படைக்கான அறிவிப்பு வருகிறது. இது பற்றி மேலும் அறிய [இங்கு](#) படிக்கவும்

எங்களைத் தொடர்பு கொள்ள

நகரின் கோவிட்-19 (COVID-19) நிவாரண முயற்சிகளுக்கு தங்கள் பங்காற்றல் மற்றும் ஆதரவை அளித்து உதவ முன்வரும் தனி நபர்கள் வரவேற்கப்படுகிறார்கள்; தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்;

- கோவிட்-19 (COVID-19) தொற்றுக்கு எதிராக மேயர் வழங்கும் பொருளாதார ஆதரவு மற்றும் நிவாரணப் பணிப் படை - Covid19business@brampton.ca
- கோவிட்-19 (COVID-19) தொற்றுக்கு எதிராக மேயர் வழங்கும் சமூக ஆதரவு பணிப் படை - Covid19support@brampton.ca
- கோவிட்-19 (COVID-19) தொற்றுக்கு எதிராக மேயர் வழங்குகின்ற, மூத்த குடிமக்களுக்கு ஆதரவு அளிக்கும் பணிப் படை - Covid19seniors@brampton.ca
- கோவிட்-19 (COVID-19) தொற்றுக்கு எதிராக மேயர் வழங்குகின்ற, இளைஞர்களுக்கான ஆதரவு அளிக்கும் பணிப் படை - Covid19youth@brampton.ca

மேலும் தகவல்களுக்கு

நகரில் கிடைக்கும் சேவைகள், வசதியமைப்புகள் தங்கள் இடங்களில், நிகழ்ச்சிகளை நடத்தாமல் முடித்தல் பற்றிய மிக சமீபத்திய புதுத் தகவல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு வருகை தரவும்: www.brampton.ca/covid19.

பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) இல் இருந்து கிடைக்கின்ற தற்போதைய தகவல்களுக்கு வருகை தரவும்: www.peelregion.ca/coronavirus.

அறிஞர் கூற்று

“ ப்ராம்ப்ட்டன் நகர குடியிருப்புவாசிகளையும் பணியாளர்களையும் பாதுகாக்க நகரின் அரங்கம் மூடப்பட்டிருந்தாலும், ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகளுக்கு, குறிப்பாக எங்கள் இளைஞர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, கவுன்சில் தொடர்ந்து செயல்படுகிறது. இந்த புதிய பணிக்குழுவானது, ப்ராம்ப்ட்டன் நகரின் இளைஞர்களை அர்த்தமுள்ள

வழிகளில் ஈடுபடுத்துவதை உறுதிசெய்யும்; பொழுதுபோக்கு விருப்பங்கள், மனநல ஆதரவு அல்லது தங்குமிடம் ஆகிய எதுவாக இருப்பினும், அவர்கள் கற்றுக்கொள்வதற்கும், சுறுசுறுப்பாக இருப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான ஆதரவோடு ஈடுபடுவதையும் உறுதிசெய்கிறது . எங்கள் பங்குதாரர்களுடன் சேர்ந்து, பிராம்ப்டனின் இளைஞர்களுக்கு COVID-19 தொற்று பரவுதலின் தாக்கத்தை குறைந்தபட்சமாக்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய

ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca